

ஆலுக்குறும்பர் மொழியின் வேற்றுமை இலக்கண அமைப்பு

ர. விஸ்வநாதன்

முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

நீலகிரியில் வாழ்ந்து வருகின்ற ஆலுக்குறும்பர்களின் மொழி தனி திராவிட மொழி என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற இலக்கணக்கூறுகளைக் கொண்டு விளங்குகின்றது. எனினும் இது பேச்சுவழக்கில் மட்டுமே உள்ள தனி வரிவடிவமற்ற மொழியாகும். இது திருந்தா திராவிட மொழி என்றும் கன்னடத்தின் கிளை மொழி என்றும் மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இம்மொழியின் இலக்கணக் கூறுகளில் வேற்றுமை இலக்கணம் ஆராய்ந்து விளக்கப்படுகின்றது. இம்மொழியை விளக்குவதற்கு தமிழ் மொழி பயன்படுத்தப்படுகின்றது

வேற்றுமை

பெயர்ச்சொல்லின் பொருளை வேற்றுமை செய்வன வேற்றுமை எனப்படும். மேலும் பெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமையாகும்.

வேற்றுமை உருபுகள்

இயல்பாய் நிற்கும் பெயர்கள் வாக்கியங்களில் வரும்போது அவற்றின் பொருள் திரிந்து வரும். இதுதான் வேற்றுமை எனப்படும். இப்படித் திரிவதற்கு அறிகுறியாக பெயர்களின் இறுதியில் சில எழுத்துக்களோ அல்லது சொற்களோ சேர்க்கப்படும். இவ்வாறு சேர்க்கப்படும் எழுத்துக்களையும் சொற்களையும் உருபுகள் என்பர். வேற்றுமையைக் காட்டும் உருபுகளே வேற்றுமை உருபுகள் எனப்படும்.

எழுவாய் வேற்றுமை

ஒரு தொடரில் பெயர்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் செயலை நிகழ்த்தும் அல்லது பெயர் பயனிலைக்கு உரிய பெயராக நிற்கும்பொழுது எழுவாய் எனப்படும். எந்த உருபும் சேராமல்

இவ்வாறு எழுவாயாக அமையும் பெயர்ச்சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும். எழுவாய் என்பது ஒரு செயலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது ஆகும். தொடரில் பெரும்பாலும் எழுவாய் முதலில் வரும். பிரதிப்பெயர்ச்சொற்கள் எழுவாயாக இருக்கும் பொழுது திணை, பால், எண், இடம், ஆகியவற்றை அறியமுடியும். எழுவாய் வேற்றுமைக்கு என்று தனி வேற்றுமை உருபு இல்லை. எழுவாய் வேற்றுமை எந்த ஒரு வேற்றுமை உருபினையும் ஏற்காமல் இருந்தாலும், மொழியியலின்படி உருபனியலில் மட்டும் இல்லாமல் தொடரியல் மற்றும் பொருண்மையியல் ஆகியவற்றில் வேற்றுமைப் பொருளை உணர்த்துகிறது. எழுவாய் வேற்றுமை பெரும்பாலும் வினை முற்றுகளையும், சிறுபான்மை பெயர்ச்சொற்களையும், வினாச்சொற்களையும் கொண்டு முடியும்.

ஆலுக்குறும்பர் மொழியில் எழுவாய் மறைந்து வருவதில்லை. இம்மொழியில் எழுவாய் வெளிப்பட்டுத்தான் ஒரு தொடர் முழுமை பெறுகின்றது. இம்மொழியில் எழுவாய் மறைந்து வருமானால் கருத்துப்பரிமாற்றத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

நா கீனே

(நான் செய்தேன்)

அவ நொடிசித்து

(அவன் பேசினான்)

செயப்படுபொருள் வேற்றுமை

ஆலுக்குறும்பர் மொழியில் செயப்படுபொருள் வேற்றுமை உருபாக "ன" என்பது அமைகிறது. வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல் செயப்படுபொருளாக தொழிற்படுவதை இவ்வேற்றுமை குறிக்கிறது. ஒரு வாக்கியத்தில் வினையின் பயனுக்கு உட்படும் பெயர்ச்சொல், செய்யப்படு பொருள் வேற்றுமை எனப்படும்.

குடின கெட்டித்து

(கோவிலைக் கட்டினான்)

மனேன புட்டு ஒத்தது

(வீட்டை விட்டுச் சென்றான்)

மனேன இடித்தத்து

(வீட்டை இடித்தான்)

கருவி வேற்றுமை

கருவி வேற்றுமை உருபுகளாக அலு, அலெ ஆகியவை உள்ளன. ஒரு வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல் வினை நிகழ்விற்குரிய கருவியாக அல்லது கருத்தாவாக செயல்படுவதை இவ்வேற்றுமை உணர்த்துகின்றது.

நா சாவியலு பூட்டுன தரேனே (நான் சாவியால் பூட்டைத் திறந்தேன்)

கண்ணனாலெ தமிழ் நொடுசொகு முடிதா (கண்ணனால் தமிழ் பேச முடியும்)

அலு என்னும் உருபு கருவி, கருத்தா பொருளில் மட்டுமின்றி காரணப் பொருளிலும் மூலப்பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

காரணப் பொருள்

மாதி சந்தோசலு குதித்தத்து (மாதி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள்)

மூலப் பொருள்

தங்கலு மாடிய நகெ

(தங்கத்தால் செய்த நகை)

உடன் நிகழ்ச்சி வேற்றுமை

உடன் நிகழ்ச்சி வேற்றுமை உருபுகளாக - ந்தையி, ஆகியவை உள்ளன.

இரண்டு அல்லது பல பெயர்ச் சொற்கள் ஒரே சமயத்தில் ஒரு வினை நிகழ்விற்கு உள்ளாவதைச் சட்டுவதே உடன் நிகழ்ச்சி வேற்றுமை எனப்படும்.

அண்ணந்தயி தம்ம பந்தத்து (அண்ணனோடு தம்பி வந்தான்)

இவ் வேற்றுமை உருபு உடன் நிகழ்ச்சி பொருள் மட்டும் அல்லாமல் அடைமொழிப் பொருள், கலப்புறு பொருள், கூட்டல் அல்லது சேர்த்தல் பொருள், ஒரு இடத்தில் தொடர்ந்து இருத்தல், வரையறை பொருள் மற்றும் வினையடை ஆக்கி ஆகிய பிற பொருளிலும் கையாளப் பெறுகிறது.

அடைமொழிப் பொருள்

அவரு பாசந்தையி நோடித்து (அவர் பாசத்தோடு பார்த்தார்)

அவ்வெ ஒருசந்தையி நொடிசித்து (அம்மா கோபத்தோடு பேசினாள்)

கலப்புறு பொருள்

ஆலுந்தையி நீர் அட்டி மாரிதொ (பாலொடு தண்ணீர் கலந்து விற்கிறார்கள்) அக்கியந்தையி மண்ணு கலந்துத்தா (அரிசியோடு மண் கலந்திருக்கிறது)

கூட்டல் அல்லது சேர்த்தல் பொருள்

ஐதுந்தையி மூருன என்னிசியலெ எட்டு (ஐந்தோடு மூன்றைக் கூட்டினால் எட்டு)

இந்தொந்தையி அத்து ஜின ஆதா (இன்றோடு பத்து நாளாகிறது)

ஒர் இடத்தில் தொடர்ந்திருத்தல்

அப்பா மனெந்தையி இத்தா (அப்பா வீட்டோடு இருக்கிறார்)

வரையறைப் பொருள்

இந்தொந்தையி நில்சினேனு (இன்றோடு நிறுத்திக் கொள்கிறேன்)

வினையடை ஆக்கி

இரொந்தையி இருவ (இரவோடு இரவாக)

கொடை வேற்றுமை

ஆலுகுறும்பர் மொழியில் கொடை வேற்றுமை உருபாக “கு” என்பது அமைகிறது. இவ்வுருபுப் புணர்ச்சியில் ஒற்று தோன்றுவதில்லை. அதாவது “க்கு” என்று எந்த ஒரு தொடரிலும் வருவது இல்லை. கொடைப் பொருள் இவ்வேற்றுமையின் முதன்மை பொருள் என்பதால் கொடை வேற்றுமை எனப்படுகிறது.

கொடைப் பொருள்

அப்பா தம்மகு அண கொட்டத்து (அப்பா தம்பிக்கு பணம் கொடுத்தார்)

பகை, நட்பு, முறைப்பொருள்

அவகு இவ எதிரி (அவனுக்கு இவன் எதிரி)

சிபிலா என்னகு ஐயா (சிபிலா எனக்குத் தாத்தா)

காரணப்பொருள்

ஒரு காரணம் அல்லது நோக்கத்தின் பொருட்டு ஒரு காரியம் நிகழ்வதை இது குறிக்கும். இப்பொருளை உணர்த்துவதற்கும் “கு” உருபு பயன்படுகின்றது.

அவ்வெ மக்ககு ஆலு ஏசித்து (அம்மா குழந்தைக்கு பால் வாங்கினாள்)

அவ்வெ மக்ககாயி ஆலு ஏசித்து (அம்மா குழந்தைக்காக பால் வாங்கினாள்)

எல்லைப்பொருள்

எங்க மனேகு முந்தாடு சக்கெ மர இத்தா (எங்கள் வீட்டிற்கு முன்னால் பலா மரம் இருக்கிறது)

ஓர் இடம் நோக்கி நகர்தல்

நா பனகுடிகு ஒனேனு (நான் பனகுடிக்குப் போகிறேன்)

அனுபவப்பேறு

என்னகு மாவன்னு இடித்தா (எனக்கு மாம்பழம் பிடிக்கும்)

காலக்குறிப்பு

அப்பா மூறு மணிகு பப்பகு ஏகித்து (அப்பா மூன்று மணிக்கு வரச்சொன்னார்)

நூறுகு ஐவத்து (நூற்றுக்கு ஐம்பது)

வினையடை ஆக்கம்

மனேகு மனெ (வீட்டுக்கு வீடு)

நீங்கல் வேற்றுமை

ஒரு பொருள் அல்லது ஒரு நபர் ஒரு இடத்திலிருந்து பெயர்வதை நீங்கல் வேற்றுமை உணர்த்துகிறது.

ஆலுக்குறும்பர் மொழியில் இத்து, புட்டு, சரெ ஆகியவை நீங்கல் வேற்றுமை உருபுகளாகும்.

ரக்கலுத்து முளித்துட்டெ (தூக்கத்திலிருந்து விழித்தேன்)

அப்பசரெத்து அண ஏசினே (அப்பாவிடமிருந்து பணம் வாங்கினேன்)

தம்மா ஊருனபுட்டு பொறப்பட்டுட்டத்து (தம்பி ஊரை விட்டு புறப்பட்டான்)

உடைமை வேற்றுமை

இந்த வேற்றுமைக்கு "த்து" ஆகும். இந்த வேற்றுமைக்கும் பிற வேற்றுமைக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. மற்ற வேற்றுமைகள் பெயருக்கும் வினைக்கு இடையில் உள்ள உறவைச் சுட்டி நிற்கின்றன. ஆனால் இவ்வேற்றுமை பெயருக்கும் பெயருக்கும் இடையிலான உறவை உணர்த்துகின்றது.

மனே கன்னத்து (கண்ணனுடைய வீடு)

தோட்ட அவருத்து (அவர்களுடைய தோட்டம்)

இட வேற்றுமை

இவ்வேற்றுமை இடப்பொருளை உணர்த்துகிறது. லு, சரெ என்பவை இடவேற்றுமைக்குரிய உருபுகளாகும்.

அப்பா மனேலு இத்தா (அப்பா வீட்டில் இருக்கிறார்)

அப்பசரெ அண இத்தா (அப்பாவிடம் பணம் இருக்கிறது)

விளி வேற்றுமை

பேசுபவன், படர்க்கை இடத்துக்குரியவரை முன்னிலைப்படுத்தி அழைத்துப் பேசுவதே விளி வேற்றுமை எனப்படும். விளி வேற்றுமைக்கு தனியான உருபுகள் இல்லை. பெயர்ச்சொற்களின் ஈறு அடையும் திரிபினால் இது உணர்த்தப்படுகிறது.

விளியேற்கும் பெயர்கள் அகர ஈறு ஆயின் ஆகாரமாகும். இகர ஈறு ஆயின் ஈகாரமாகும். சிறுபான்மையாக எகர ஈறு ஆயின் ஏகாரமாகும்.

மலர் 1 இதழ் 3 ஜனவரி, 2017 ISSN : 2454-3993

மல்ல — மல்லா

நீல — நீலா

சரிகி — சரிகீ

நஞ்சி — நஞ்சீ

தீப்பெ — தீப்பே

பன்னெ — பன்னே

ஆலுக்குறும்பர் மொழியின் வேற்றுமை இலக்கண அமைப்பானது ஒன்பது வேற்றுமை உருபுகளைக் கொண்டு செவ்வனே இயங்கி வருகிறது.

துணை நின்ற நூல்கள்

1. நு.:மான் எம்.ஏ. (2007), அடிப்படைத்தமிழ் இலக்கணம், அடையாளம் பதிப்பகம் திருச்சி.
2. கருணாகரன், கி. ஜெயா, வ. (2012), மொழியியல் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3. ஆதித்தன், ஏ. (2013), தமிழ் இலக்கணவியல் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
4. அகத்தியலிங்கம், ச. (2002), தமிழ் மொழி அமைப்பியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
5. குமரன், கோ. (2007), தமிழ் இலக்கணம், சந்தியா பதிப்பகம் , சென்னை.